101. 1975-76 ஆம் ஆண்டுக்குரிய தமிழ்நாடு அரிசன வீட்டு வசதி-வளர்ச்சிக் கழகத்தின் இரண்டாவது அறிக்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) [1956 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619 (எ) பிரிவின்கீழ் அவை முன் வைக்கப்பட்டது.]

102. 1982-83 ஆம் ஆண்டுக்குரிய தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் ஆண்டு அறிக்கையும், கணக்குகளின் விவர அறிக்கையும் (1956 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619 (எ) பிரிவின்கீழ் அவை முன் வைக்கப்பட்டது).

103. சென்னைப் பெருநகர் பகுதிக்கான பெருந் திட்டத்தில் பெரம்பூர் கிராமத்தில் சில அமைப்பு மாற்றங்கள் செய்தது தொடர்பாக வீட்டு வசதித் துறையில் 7—7—1983 ஆம் நாளிட்ட 1030 ஆம் எண்ணுள்ள அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை (தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர-நாட்டுப் புற அமைப்புத் திட்டச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 123 (2) ஆம் பிரிவின்கீழ் அவை முன் வைக்கப்பட்டது).

104. சென்னைப் பெருநகர்ப் பகுதிக்கான பெருந்திட்டத்தில் அம்பத்தூர் கிராமத்தில் சில அமைப்பு மாற்றங்கள் செய்தது தொடர்பாக வீட்டுவசதித் துறையின் 23—10—1982 ஆம் நாளிட்ட 975 ஆம் எண்ணுள்ள அரசாணையில் வெளியிடப்பட்ட அறிக்கை (தமிழ் நாடு 1971 ஆம் ஆண்டு நகர-நாட்டுப்புற அமைப்புத் திட்டச் சட்டத்தின் தமிழ்நாடு சட்டம் 35[1972) 123 (2) ஆம் பிரிவின்கீழ் அவை முன் வைக்கப்பட்டது).

105. சென்னைப் பெருநகர் பகுதிக்கான பெருந்திட்டத்தில் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள சின்னசேக்காடு கிராமத்தில் சில அமைப்பு மாற்றங்கள் செய்தது தொடர்பாக, வீட்டுவசதித் துறையின் 27—7—1983 ஆம் நாளிட்ட 1145 ஆம் எண்ணுள்ள அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை (தமிழ்

(தமிழ்நாடு சட்டம் 35/1972) 123 (2) ஆம் பிரிவின்கீழ் அவைமுன் வைக்கப் பட்டது).